



# SG Digital

OCBC Pay Anyone™  
பயன்பாட்டு  
வழிமுறைகள்



## உங்களுக்குத் தெரியுமா?

OCBC Pay Anyone™ செயலியுடன் நீங்கள் அனைவருக்கும் பணம் செலுத்தலாம் – PayNow வைத்திருப்போரின் கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தியும் பணம் செலுத்தலாம். அதோடு, QR குறியீடுகளை வருடி, பங்குபெறும் ஏராளமான வணிகர்களுக்கும் நேரடியாகப் பணம் செலுத்தலாம்.

### படிநிலை 1

### உங்கள் கைப்பேசியில் OCBC Pay Anyone™ செயலியை நிறுவுங்கள்






ஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது கூகல் பிளே ஸ்டோர் சென்று, OCBC Pay Anyone™ செயலியைப் பதிவிறக்கம் செய்து, செயற்படுத்துங்கள்.

குறிப்பு: உங்களுக்கு OCBC Mobile Banking பயன்பாட்டுக் குறியீடும் PIN மறை எண்ணும் தேவைப்படும்.

1. ஐஓஎஸ் பயன்படுத்துவோர், 'Get' மீது தட்டி செயலியைப் பதிவிறக்கலாம்.
2. ஆண்ட்ராய்ட் பயன்படுத்துவோர், 'Install' மீது தட்டி செயலியைப் பதிவிறக்கலாம்.

### படிநிலை 2a




### கைப்பேசி எண்ணை உள்ளிட்டுப் பணம் செலுத்துங்கள்



3. உங்களது வங்கிச்சேவை விவரங்களுடன் புகுபதிவு செய்யுங்கள் (பயன்பாட்டுக் குறியீடு, Pin, கைரேகை / முக அடையாளம், பொருந்துமாயின்).
4. "Pay a Person" மீது தட்டுங்கள்.
5. ஒரு தொடர்பைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிடுங்கள்.
6. பணம் அனுப்பும் விவரங்களைச் சரிபார்த்த பிறகு, அம்புக்குறி மீது தட்டி உறுதிப்படுத்துங்கள்.
7. பணம் அனுப்பப்பட்டுவிட்டது!

### படிநிலை 2b

### OCBC Pay Anyone™ செயலியுடன் QR குறியீட்டை வருடி பணம் செலுத்துங்கள்



8. NETS QR அல்லது PayNow QR குறியீட்டை வருடி பரிவர்த்தனையைத் தொடங்குங்கள்.
9. வணிகரின் பெயர் சரியாக இருப்பதை உறுதிசெய்து, செலுத்தப்படும் தொகையை உள்ளிடுங்கள்.
10. பணம் செலுத்துவதை உறுதிப்படுத்த அம்புக்குறி மீது தட்டுங்கள்.
11. நீங்கள் பணம் செலுத்திவிட்டீர்கள்!

### இணையப் பாதுகாப்புக் குறிப்புகள் (நன்றி: உள்ளடக்கத்தை வழங்கியோர்)

- உங்களது மறைச்சொல், ஒற்றைப் பயன்பாட்டு மறைச்சொல் அல்லது வேறு தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் அல்லது தெரியாத இணையத்தளங்களில் வெளியிடாதீர்கள்.
- உங்களது வங்கி மற்றும் தனிப்பட்ட விவரங்களும் உங்களது சாதனங்களிலும் இணையத்தளங்களிலும் சேமித்து வைக்காதீர்கள். ஒரு பரிவர்த்தனையைப் பூர்த்தி செய்தவுடன் புகுபதிவிலிருந்து வெளியேறுங்கள்.
- சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக, உங்களது வங்கிப் பரிவர்த்தனைகளுக்குக் குறுந்தகவல்/மின்னஞ்சல் தகவல் எச்சரிப்புகளுக்கு ஏற்பாடு செய்து, செயலியின் தானியக்கத் தகவல் இயக்கத்திற்கும் (in-app push notification) அனுமதி அளித்திடுங்கள்.